



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 8]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 19, 2020
Maasi 7, Vikari, Thiruvalluvar Aandu-2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
ENVIRONMENT AND FORESTS DEPARTMENT		LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
Tamil Nadu Forest Act.—Declaration of Kidar Forest Block in Chinnasalem Taluk, Villupuram District as Reserved Forest.	98-102	Minimum Wages Act.—Constitution of Committee for fixation of Minimum Rates of Wages for the Employment in Home Textiles, that in say, Bed room Textiles, Bath room Textiles, Living room Textiles, Decorative Textiles, Kitchen Textiles and the like item.	115
[Forests-Tamil Nadu Biodiversity-Reconstitution of the Tamil Nadu State Biodiversity Board - Orders issued.	103	Industrial Tribunal for Adjudication	115
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT		Labour Courts for Adjudication	116-122
Acquisition of lands	104-112	PUBLIC DEPARTMENT	
Amendment to Notification	112-113	Census Act.—Appointment of Census Officers	112-124
HOME DEPARTMENT (S.C.)		TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT	
Award of the Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service on the Occasion of the Independence Day, 2019.	113-114	Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remain Act.—Archaeology Protection Monument Governor Maligai in Sathangudi Village, Tharangambadi Taluk, Nagapattinam District.	124-125
Tamil Nadu Civil Courts Act.—Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at karimangalam in Dharmapuri District.	114		
Code of Criminal Procedure—Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at Karimangalam in Dharmapuri District	114		
Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.—Appointment as special Public Prosecutor for conducting trial cases in Tirunelveli District.	115		

NOTIFICATIONS BY GOVERNMENT

ENVIRONMENT AND FORESTS DEPARTMENT

Declaration of Kidar Forest Block in Chinnasalem Taluk, Villupuram District as Reserved Forest under the Tamil Nadu Forest Act.

<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Numbers</i>	<i>Extent (in Hectare)</i>
(1)	(2)	(3)	(4)

[G.O. Ms. No. 81, Environment and Forests (FR.14),
20th August 2019, ஆவணி 3, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/EF/115/2020.—In exercise of the powers conferred by Section 16 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882) the Governor of Tamil Nadu hereby declares the area, the boundaries of which are specified in the schedule below as reserved forest with effect of on and from the 5-8-2020.

SCHEDULE

1. Name of the District : Villupuram
2. Name of the Taluk : Chinnasalem
3. No. & Name of the Village : No.171 Varam
4. Area of the Forest Block : 1095.85.5 Hectare.
5. Name of the Forest Block : Kidar
6. Survey Field Numbers of the Forest Block and Area:

<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Numbers</i>	<i>Extent (in Hectare)</i>
(1)	(2)	(3)	(4)
1.	171 Varam	64	215.80
		65	0.94.0
		66/1	0.80.5
		66/2	0.50.5
		67/1	0.17.0
		67/5	0.25.5
		67/6	0.40.0
		72/7	2.48.0
		72/11	0.05.0
		72/13	0.17.0
		72/17	0.10.0
		75/1	0.47.0
		76/1	0.38.0
		76/2	0.66.0
		77/1	1.10.0
		79	1.16.0
		81/2	1.32.0

81/3	0.31.0
81/4	0.20.0
90/8	0.22.0
90/9	0.58.0
90/10	0.35.0
90/11	0.62.5
96/3	0.11.5
96/4	0.34.0
97/8	0.27.0
97/10	0.18.0
102/6	0.415
102/7	0.23.0
103/1	0.07.5
104/1	0.76.0
104/3	3.84.0
105/2	0.90.0
105/3	1.29.0
106/2	0.72.0
107	4.46.0
108/1	1.50.0
108/2	0.34.0
109/2	0.29.5
109/3	1.30.0
110/1	0.27.0
112	0.32.0
113	0.18.0
114/1	0.20.0
114/2	2.21.0
115	2.34.0
116	2.40.0
117/1	1.76.0
117/2	0.54.0
117/3	1.44.5
118	0.76.0
119/1	0.64.0
119/2	1.48.0
120	1.82.0
121/1	1.52.0
122/2	0.80.0

Sl. No.	No. and Name of the Village	Survey Field Numbers	Extent (in Hectare)	Sl. No.	No. and Name of the Village	Survey Field Number and Sub-Division	Area (in Hectare)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
		122/3	0.62.0			67/4	0.04.0
		122/5	0.98.5			68	0.34.0
		123/2	0.60.5			69	0.35.5
		124/2	0.26.5			70/1	0.30.0
		127/2	0.71.5			70/2	0.37.0
		129/2	2.52.0			70/3	0.28.0
		129/3	2.96.0			70/4	0.68.0
		133/4	0.38.0			70/5	0.73.0
		135	1.40.0			70/6	0.37.5
		136/1	0.70.0			70/7	0.38.5
		136/2	0.32.5			71/2	0.15.0
		137	0.08.5			71/3	0.40.0
		138	0.85.5			71/4	0.80.0
		139	818.67.5			71/5	0.43.5
		Total	1095.85.5			71/6	0.04.0
						71/7	0.15.0
						71/8	0.22.0
						71/9	0.44.5
						72/1	0.12.0
						72/2	0.13.0
						72/3	0.16.0
						72/4	0.66.0
						72/5	0.83.0
						72/6	0.93.0
						72/8	0.55.5
						72/9	0.23.5
						72/10	0.31.0
						72/12	0.17.0
						72/14	0.40.5
						72/15	0.37.5
						72/16	0.73.5
						72/18	0.51.0
						73	0.40.0
						74	0.25.0
						75/2	0.33.0
						75/3	0.48.0
						76/3	0.63.0
						77	0.23.5
						78	0.24.0
						80/1	0.49.0
						80/2	0.28.0
						80/3	0.70.0
						80/4	0.37.0

BOUNDARIES

North:- The boundary of the Forest blocks is starting from the bi-junction point of Survey Field Numbers 63 and 139 of Village No.171 Varam Village and Salem District boundary line, the boundary generally runs south east and eastwards along the southern side of Survey Field No.63 of Village No.171 Varam Village and Survey Field No.50/1 of Village No.174 Thorangur Village and reaches the tri-junction point of Survey Field No.50/1 of Village No.174 Thorangur Village, Survey Field No.139 of Village No.171 Varam Village and Salem district boundary.

East, South and West:

Thence the boundary runs southwards along the western side of Salem District boundary, thence it runs westwards, northwards and westwards along the northern eastern and northern side of Salem district boundary, thence it runs northwards along the eastern side of Salem district boundary and reaches the starting point.

Note:

The following patta lands and other poramboke lands situated within the Forest blocks are treated as enclosure. The Survey Field numbers and extent of patta lands and other poramboke lands are given below.

Sl. No.	No. and Name of the Village	Survey Field Number and Sub-Division	Area (in Hectare)
(1)	(2)	(3)	(4)
	171 Varam Village	67/2	0.06.5
		67/3	0.42.5

<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Number and Sub-Division</i>	<i>Area (in Hectare)</i>	<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Number and Sub-Division</i>	<i>Area (in Hectare)</i>
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
		80/5	1.22.0			89/5	0.31.0
		80/6	0.29.0			89/6	0.30.0
		80/7	0.42.0			89/7	0.27.5
		81/1	1.38.0			89/8	0.28.0
		82	0.44.5			89/9	0.24.0
		83/1	1.86.0			89/10	0.16.5
		83/2	0.15.0			89/11	0.28.0
		83/3	0.89.0			89/12	0.24.0
		84/1	0.20.0			89/13	0.22.0
		84/2	0.18.5			89/14	0.26.0
		84/3	0.80.0			89/15	0.36.5
		84/4	0.04.0			89/16	0.03.0
		84/5	0.10.0			89/17	0.28.5
		84/6	0.63.0			89/18	0.20.0
		84/7	0.18.5			89/19	0.04.0
		84/8	2.66.0			89/20	0.24.0
		84/9	0.57.0			89/21	0.20.5
		85/1	0.48.5			89/22	0.19.5
		85/2	0.68.0			90/1	0.40.0
		85/3	0.28.0			90/2	1.32.0
		85/4	0.15.5			90/3	0.23.0
		85/5	0.38.5			90/4	0.15.5
		85/6	0.26.0			90/5	1.05.0
		85/7	0.68.0			90/6	0.44.0
		85/8	0.26.5			90/7	0.98.5
		86/1	0.19.0			91	0.36.0
		86/2	3.83.0			92	0.29.5
		87/1	0.23.0			93/1	0.24.0
		87/2	0.47.0			93/2	0.04.0
		87/3	0.66.0			93/3	0.13.0
		87/4	0.17.0			93/4	1.08.0
		87/5	0.05.0			93/5	0.25.0
		88/1	0.62.0			94/1	0.14.0
		88/2	0.23.0			94/2	0.08.0
		88/3	0.16.5			94/3	0.73.0
		88/4	0.18.5			94/4	0.60.0
		88/5	0.29.0			94/5	0.38.0
		88/6	0.09.5			94/6	1.94.0
		88/7	0.08.5			94/7	0.34.0
		89/1	0.12.0			94/8	0.12.0
		89/2	0.23.0			94/9	0.23.0
		89/3	0.20.0			95/1	0.33.0
		89/4	0.14.0			95/2	0.54.0

<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Number and Sub-Division</i>	<i>Area (in Hectare)</i>	<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Number and Sub-Division</i>	<i>Area (in Hectare)</i>
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
		95/3	0.22.5			102/4	0.06.0
		95/4	0.26.0			102/5	0.10.0
		95/5	0.62.0			103/2	0.03.0
		95/6	0.32.0			103/3	0.44.0
		95/7	0.27.0			103/4	0.41.0
		95/8	0.41.5			103/5	1.46.5
		95/9	0.11.5			104/2	0.11.5
		95/10	0.20.5			105/1	1.97.0
		97/1	0.06.0			105/4	0.06.0
		97/2	0.08.0			106/1	0.82.0
		97/3	0.12.0			109/1	0.65.5
		97/4	0.28.5			110/2	0.06.0
		97/5	0.18.0			111/1	0.12.0
		97/6	0.14.5			111/2	0.37.0
		97/7	0.08.0			122/1	0.04.5
		97/9	0.20.5			122/2	1.43.5
		97/11	0.11.0			122/4	0.10.0
		98/1	0.34.5			123/1	0.20.5
		98/2	0.12.5			124/1	0.21.0
		98/3	0.20.0			125/1	0.19.0
		98/4	0.04.5			125/2	0.56.5
		98/5	0.16.0			125/3	0.70.0
		98/6	1.88.0			126/1	0.16.5
		99/1	0.63.0			126/2	0.65.5
		99/2	0.51.0			126/3	0.51.0
		99/3	0.99.0			127/1	0.58.5
		99/4	0.30.0			128/1	0.44.5
		99/5	0.18.0			128/2	0.47.0
		99/6	0.13.0			128/3	0.10.0
		99/7	0.10.0			128/4	0.48.5
		99/8	0.42.0			129/1	0.72.0
		99/9	0.30.0			130/1	0.28.5
		99/10	0.36.0			130/2	0.55.5
		99/11	0.12.0			130/3	0.46.5
		99/12	0.27.0			130/4	0.00.5
		100/1	0.09.0			131/1	1.44.5
		100/2	0.33.0			131/2	0.05.5
		100/3	1.00.0			132/1	0.47.0
		100/4	0.86.0			132/2	0.39.0
		101	0.25.5			132/3	0.39.0
		102/1	0.72.5			132/4	0.13.5
		102/2	0.17.0			133/1	0.33.0
		102/3	0.91.0			133/2	0.08.0

<i>Sl. No.</i>	<i>No. and Name of the Village</i>	<i>Survey Field Number and Sub-Division</i>	<i>Area (in Hectare)</i>	Right No.2 Pathway No.2:		
(1)	(2)	(3)	(4)	This pathway has a width of 2 meters. It starts from western boundary of Survey Field No.83/1 of No.171 Varam Village and runs generally towards western and southern side and reaches the south west boundary of the forest block.		
				<i>Station Number</i>	<i>Magnetic bearing (degree)</i>	<i>Distance (meters)</i>
				(1)	(2)	(3)
		133/3	1.18.0			
		133/5	1.18.0			
		134/1	0.36.5			
		134/2	0.47.5			
		134/3	0.55.5	1-2	350°	90.0
		134/4	1.23.5	2-3	20°	108.0
		Total	98.26.0	3-4	340°	156.6
ADMITTED RIGHTS				4-5	320°	78.6
Right No.1 Pathway No.1				5-6	50°	135.0
This pathway has a width of 2.0 meters. It starts from southwest corner of Survey No.127/1 of Village No.171 Varam Village. It generally towards western side and reaches western side of this forest block.				6-7	60°	215.4
				7-8	70°	158.0
				Total	941.6	
<i>Station Number</i>	<i>Magnetic bearing (degree)</i>	<i>Distance (meters)</i>	This is admitted as a right of way to the tribals.			
(1)	(2)	(3)	Right No.3 Pathway No.3:			
1-2	280°	90.0	This pathway has a width of 2 meters. It starts from tri-junction point of Survey Field No.50/1 of Village No.174 Thorangur Village, Survey Field No.139, 64 of Village No.171 Varam village and generally runs towards southern, eastern and southern side and reaches northern boundary of Survey field No.103/2 and 103/4 of Village No.171 Varam Village.			
2-3	270°	75.0	<i>Station Number</i>	<i>Magnetic bearing (Degree)</i>	<i>Distance (Meters)</i>	
3-4	240°	62.0	(1)	(2)	(3)	
4-5	280°	105.0	1-2	220°	134.0	
5-6	310°	26.0	2-3	205°	199.0	
6-7	20°	23.0	3-4	150°	21.0	
7-8	15°	30.0	4-5	30°	54.0	
8-9	340°	30.0	5-6	60°	124.0	
9-10	320°	91.0	6-7	160°	25.0	
10-11	310°	121.0	7-8	210	68.0	
11-12	305°	72.0	8-9	90°	56.0	
12-13	215°	45.0	9-10	190°	212.0	
13-14	250°	78.0	10-11	220°	72.0	
14-15	10°	67.0	11-12	230°	150.0	
15-16	270°	30.0	12-13	195°	23.0	
16-17	305°	68.6	Total	1138.0		
17-18	310°	153.2				
	Total	1166.80				

This is admitted as a right of way to the tribals.

Secretariat, 19th February 2020.

No.II(2)/EF/116/2020.—

[Forests - Tamil Nadu State Biodiversity - Reconstitution of the Tamil Nadu State Biodiversity Board - Orders issued.]

The following Government order is Published:-

[G.O. Ms. No. 8, Environment and Forests (FR.5), 28th January 2020, தே 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

READ:

- 1) G.O. (Ms) No.38, Environment and Forests (FR.5) Department, dated: 29-4-2008.
- 2) G.O. (Ms) No. 14, Environment and Forests (FR.5) Department, dated: 31-1-2017.
- 3) G.O. (Ms) No. 158, Environment and Forests (FR.5) Department, dated: 31-12-2018.
- 4) From the Additional Principal Chief Conservator of Forests and Secretary, Tamil Nadu Biodiversity Board letter reference No.TNBB/608/2019 dated: 19-11-2019.

ORDER:-G.O.Ms. No. 08, Environment and Forests (FR-5), 28th January, 2020.

In the Government Order first read above, the Government have constituted the Tamil Nadu State Bio-diversity Board under sub-section (1), (4) and (5) of Section 22 of the Biological Diversity Act, 2002 (Central Act, 18 of 2003). Subsequently, in Government orders 2nd and 3rd read above, the Government have reconstituted the Tamil Nadu State Bio-diversity Board.

2. In the letter 3rd read above, the Additional Principal Chief Conservator of Forests and Secretary, Tamil Nadu Biodiversity Board has sent the proposal for reconstitution of the Tamil Nadu Biodiversity Board since the tenure of the non-official members is getting lapsed on 30-1-2020 as per Government Order 2nd read above. Further, he has recommended for the continuation of existing non-official members for the next tenure also for smooth functioning of the Board and inclusion of following permanent special invitees to facilitate compliance with the provisions of the Biodiversity Act, 2002 effectively.

(1) The Principal Secretary to Government, industries Department, Secretariat, Chennai-9.

(2) The Member Secretary, Tamil Nadu Pollution Control Board, No.76, Mount Salai, Guindy, Chennai-32.

(3) The Government after careful examination reconstitute the Tamil Nadu Bio-diversity Board with the following members:-

1.	Honourable Minister (Forests)	Chairperson
2.	Additional Chief Secretary, Rural Development and Panchayat Raj Department.	Ex officio Member

3.	Principal Secretary to Government, Environment and Forests Department	Ex officio Member
4.	Secretary to Government, Agriculture Department	Ex officio Member
5.	Principal Chief Conservator of Forests	Ex officio Member
6.	Principal Chief Conservator of Forests and Chief Wildlife Warden	Ex officio Member
7.	Dr. D. Narasimhan, Associate Professor, Department of Botany, Centre for Floristic Research Madras Christian College, Tambaram, Chennai - 600 059	Member
8.	Mr. K. Chidambaram, IFS., (Retd), Former Principal Chief Conservator of Forests and Chief Project Director (TBGP) Plot No.94/95, Door No.5-A, Saphagiri Street, Anna India Nager, Baby Nagar (Annexe), Velachery, Chennai - 600 042.	Member
9.	Mr. T.S. Srinivasamurthy, IFS., (Retd), Former Principal Chief Conservator of Forests & Chairman, Arasu Rubber Corporation, 1224, Ground Floor, 17th Street, Anna Nagar West End Colony, Padi P.O., Chennai - 600 050.	Member
10.	Dr. C.P. Raj Kumar, Nalam Hospital, Lake Road, Sriram Nagar, Theni - 625 531.	Member
11.	Mrs. Jayashree Vencatesan, Care Earth Trust, Chennai	Member
12.	Secretary to Government, Animal Husbandry, Dairying and Fisheries Department, Chennai-9.	Permanent Special Invitee
13.	The Principal Secretary to Government, Industries Department, Chennai-9	Permanent Special Invitee
14.	The Member Secretary, Tamil Nadu Pollution Control Board, No.76, Mount Salai, Guindy, Chennai-32.	Permanent Special Invitee

The Tenure of the Non-Official Members will be three years from the date of issue of this order.

SHAMBHU KALLOLIKAR,
Principal Secretary to Government.

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

Acquisition of Lands

[G.O. (2D) No. 1, Highways and Minor Ports (HQ2),
6th January 2020, மார்ச்சு 21, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/117/2020.—The Government of Tamil Nadu having been satisfied that the lands specified in the schedule below and situated in the Arappakkam village in the Taluk of Walaja in the district of Vellore are required for Highways purpose to wit for Formation of Ring Road for Vellore and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid by the Divisional Engineer (Construction and Maintenance), Highways Department, Vellore after considering the cause shown by the owner or other persons having interest on

said land as the case may, do here by publish the following notice under sub-section 1 of Section 15 of Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act 34/2002).

NOTICE

Under sub-section 1 of Section 15 of Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act 34/2002) the Governor of Tamil Nadu hereby acquires the land specified in the schedule below measuring an extent of 12400 Sq. mts. of Wet lands and 18018 Sq. mts. of Dry lands totalling to an extent of 3.04.18 Hectares or 30418 Square Meters of lands to the same, a little more or less needed for Highways, to wit, for the Formation of Ring Road for Vellore of existing state Highways Road, located in Arappakkam village, Walaja Taluk, Vellore District.

The plan of lands is kept in the office of the Tahsildar, Walaja Taluk, Vellore District and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Vellore District, Walajah Taluk, Arappakkam Village.

S. No.	Survey No.	Classification	Total Extent (hec)	Extent to be acquired (Sq.mts)	Name of the Owner/ Person(s) interested	Classification of Building (or) Structure in Acquired Land	Classification and No. of Trees in Acquired Land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	184/1A	Dry	0.08.5	650	1.Arumugam S/o Ponnusamy Goundar, 2.Innarani D/o Ponnusamy Goundar, 3.Sagunthala D/o Ponnusamy Goundar, 4.Gothandamoorthi S/o Ponnusamy Goundar, 5.Sampath S/o Ponnusamy Goundar, 6.Manogaran S/o Ponnusamy Goundar	---	---
2.	184/1C	Dry	0.84.5	2400	1.Arumugam S/o Ponnusamy Goundar, 2.Innarani D/o Ponnusamy Goundar, 3.Sagunthala D/o Ponnusamy Goundar, 4.Gothandamoorthi S/o Ponnusamy Goundar, 5.Sampath S/o Ponnusamy Goundar, 6.Manogaran S/o Ponnusamy Goundar	---	Neem-2 Palmyrah-2 Kattuva-1

S. No.	Survey No.	Classification	Total Extent (hec)	Extent to be acquired (Sq.mts)	Name of the Owner/ Person(s) interested	Classification of Building (or) Structure in Acquired Land	Classification and No. of Trees in Acquired Land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
3.	195	Dry	0.14.5	500	1.Saroja W/o Munikrishnan, 2.Muniyammal D/o Munikrishnan, 3.Suguna D/o Munikrishnan, 4.Balan S/o Munikrishnan, 5.Jagannathan S/o Munikrishnan, 6.Arumugam S/o Munikrishnan, 7.Geetha D/o Munikrishnan, 8.Sankar S/o Velu, 9.Shanmugam S/o Subramani, 10.Koteeswaran S/o Balasubramani, 11.Santhi W/o Venkatesan, 12.Govindasami, 13.Govindharaji S/o Kanni Goundar.	---	Palmyrah-9 Etti tree-1
4.	196	Dry	0.81.5	350	1.Saroja W/o Munikrishnan, 2.Muniyammal D/o Munikrishnan, 3.Suguna D/o Munikrishnan, 4.Balan S/o Munikrishnan, 5.Jagannathan S/o Munikrishnan, 6.Arumugam S/o Munikrishnan, 7.Geetha D/o Munikrishnan, 8.Sankar S/o Velu, 9.Shanmugam S/o Subramani, 10.Koteeswaran S/o Balasubramani, 11.Santhi W/o Venkatesan, 12.Govindasami, 13.Govindharaji S/o Kanni Goundar.	---	---

<i>S. No.</i>	<i>Survey No.</i>	<i>Classification</i>	<i>Total Extent (hec)</i>	<i>Extent to be acquired (Sq.mts)</i>	<i>Name of the Owner/ Person(s) interested</i>	<i>Classification of Building (or) Structure in Acquired Land</i>	<i>Classification and No. of Trees in Acquired Land</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
5.	198/1	Dry	1.21.5	5500	1.Kanniyammal W/o Rajagopal Goundar, 2.Deivayanai W/o Mani, 3.Kulla Goundar S/o Rama Goundar, 4.Krishna Goundar S/o Rama Goundar, 5.Subramani Goundar S/o Rama Goundar, 6.Geethammal W/o Shanmugam, 7.Munikrishnan S/o Kanni goundar, 8.Govindharaj S/o Kanni goundar, 9.Murugan S/o Narayanasami, 10.Sampath S/o Narayanasami, 11.Sundharam S/o Narayanasami, 12.Santhi W/o Venkatesan, 13.Sankar S/o Velu, 14.Shanmugam S/o Subramani, 15.Koteeswaran S/o Balasubramanai, 16.Govindharaj S/o Narayanasami, 17.Perumal S/o Rajagopal goundar, 18.Partheeban S/o Rajagopal Goundar, 19.Natarajan S/o Mani, 20.Saravanan S/o Mani, 21.Rani D/o Velayudha Goundar, 22.Ventammal D/o Velayudha Goundar, 23.Arumugam S/o Velayudha Goundar.	---	Palmyrah-7

S. No.	Survey No.	Classification	Total Extent (hec)	Extent to be acquired (Sq.mts)	Name of the Owner/ Person(s) interested	Classification of Building (or) Structure in Acquired Land	Classification and No. of Trees in Acquired Land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
6.	198/2	Dry	0.50.0	800	1.Saroja W/o Munikrishnan, 2.Muniyammal D/o Munikrishnan, 3.Suguna D/o Munikrishnan, 4.Balan S/o Munikrishnan, 5.Jagannathan S/o Munikrishnan, 6.Arumugam S/o Munikrishnan, 7.Geetha D/o Munikrishnan, 8.Sankar S/o Velu, 9.Shanmugam S/o Subramani, 10.Koteeswaran S/o Balasubramani, 11.Santhi W/o Venkatesan, 12.Govindasami, 13.Govindharaji S/o Kanni Goundar.	---	---
7.	199	Dry	0.52.5	2650	1.Saroja W/o Munikrishnan, 2.Muniyammal D/o Munikrishnan, 3.Suguna D/o Munikrishnan, 4.Balan S/o Munikrishnan, 5.Jagannathan S/o Munikrishnan, 6.Arumugam S/o Munikrishnan, 7.Geetha D/o Munikrishnan, 8.Sankar S/o Velu, 9.Shanmugam s/o Subramani, 10.Koteeswaran S/o Balasubramani, 11.Santhi W/o Venkatesan, 12.Govindasami, 13.Govindharaji S/o Kanni Goundar.	Brick furnace	Neem-5, Palm-3
8.	202/1	Dry	0.19.5	750	Gang Sticks Rolling Mill (ACC Cement sheet)	---	---
9.	202/2A1	Dry	0.05.0	483	Praseetha W/o Vajjiravelu Prabu	---	---

S. No.	Survey No.	Classification	Total Extent (hec)	Extent to be acquired (Sq.mts)	Name of the Owner/ Person(s) interested	Classification of Building (or) Structure in Acquired Land	Classification and No. of Trees in Acquired Land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
10.	202/2B	Dry	0.48.0	3900	1.Saroja W/o Munikrishnan, 2.Muniyammal D/o Munikrishnan, 3.Suguna D/o Munikrishnan, 4.Balan S/o Munikrishnan, 5.Jagannathan S/o Munikrishnan, 6.Arumugam S/o Munikrishnan, 7.Geetha D/o Munikrishnan, 8.Sankar S/o Velu, 9.Shanmugam S/o Subramani, 10.Koteeswaran S/o Balasubramani, 11.Sanathi w/o Venkatesan, 12.Govindasami, 13.Govindharaji S/o Kanni Goundar.	---	---
11.	202/3	Dry	0.03.0	35	Suresh Kumar S/o Uthandi	---	---
TOTAL			—	18018			

S. No.	Survey No.	Classification	Total Extent (hec.)	Extent to be acquired (Sq.mts)	Name of the Owner/ Person(s) interested	Classification of Building (or) Structure in Acquired Land	Classification and No. of Trees in Acquired Land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	185	Wet	0.20.0	800	G.G.R. Engineering College	---	---
2.	186/1A	Wet	0.26.0	750	G.G.R. Engineering College	---	---
3.	186/1B	Wet	0.26.0	1450	G.G.R. Engineering College	---	---
4.	187/1A	Wet	0.27.5	800	1.Vishwanathan S/o Duraisamy Mudaliyar 2.Umasankar s/o Duraisamy Mudaliyar 3.G.G.R. Engineering College—Venkattammal Educational Trust.	---	---
5.	187/1B	Wet	0.10.0	950	1. Vishwanathan S/o Duraisamy Mudaliyar 2. Umasankar S/o Duraisamy Mudaliyar	Round Well-1	---

S. No.	Survey No.	Classification	Total Extent (hec.)	Extent to be acquired (Sq.mts)	Name of the Owner/ Person(s) interested	Classification of Building (or) Structure in Acquired Land	Classification and No. of Trees in Acquired Land
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
					3.G.G.R. Engineering College – Venkattammal Educational Trust.		
6.	187/1C	Wet	0.36.0	400 50	Umasankar S/o Duraisamy Mudaliar	.	
7.	189/1	Wet	0.15.5	800	Gangammal Educational Trust and Ganesa Mudali.		---
8.	189/2	Wet	0.39.0	1950	Subramani Naicker S/o Samy Naicker	---	
9.	191/3	Wet	1.04.5	3500	1.Gangammal Educational Trust, 2.Nataraj Mudaliyar S/o Desing Mudaliyar 3.Kasi Mudaliyar S/o Chinnappa Mudaliyar, 4. G.G.R. Engineering College	---	Palmyrah-1
10.	192/2	Wet	0.24.0	950	1.Gangammal Educational Trust, 2.Nataraj Mudaliyar S/o Desing Mudaliyar 3.Kasi Mudaliyar S/o Chinnappa Mudaliyar, 4. G.G.R. Engineering College	---	Palmyrah-4

TOTAL**12400**

ABSTRACT

Total Extent of Dry Lands to be acquired - 18018 Sq.mts.**Total Extent of Wet Lands to be acquired - 12400 Sq. mts****Total — 30418 Sq. mts**

[G.O. (2D) No. 2, Highways & Minor Ports (HQ2),
6th January 2020, மாகாணியில் 21, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

the case may, do here by publish the following notice under sub Section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002).

NOTICE

No.II(2)/HWMP/118/2020.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in schedule below and situated in the Villages Melpatti and Kilpatti in the Taluk of Pernambut in the District of Vellore are needed for Highways purpose for construction of Road Over Bridge in lieu of existing Level Crossing No. 72 of Valathur and Melpatti Railway stations and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid by the Divisional Engineer (Highways), Project Division, Vellore-6, after considering the cause shown by the owner or other persons having interest on such lands, as

Under sub section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002) the Governor of Tamil Nadu here by acquires the lands specified in the Schedule below admeasuring of 19732 Sq. Meters needed for Highways purpose for formation of Road Over Bridge in lieu of Level Crossing No.72 located at Melpatti and Kilpatti Villages.

The plan of the lands is kept in the office of the Tahsildar, Pernambut, Vellore District and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Vellore District Pernambut Taluk Melpatti Village

Wet Lands

S. No	Survey No.	Classification	Total Extent (hectares)	Extent of Land Acquisition Sq.Mt.	Owner/ Person interested Thiruvargal	Buildings in the field of land acquisition	No. of Trees in the field of land Acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	231	Wet	0.19.0	393	1. Sukumar S/o Bakkiyanathan	-	Coconut -4 Palm Tree-1
2	232	Wet	0.14.0	550	1. Pattabiraman S/o Srinivasan Mudaliyar	-	Coconut -7 Karuvellam -1 Neem Small Tree-2
3	233/1	Wet	0.09.5	481	1. Pattabiraman S/o Srinivasan Mudaliyar	Well-1 (Pump set) Shed-1	Karuvellam -1 Coconut -7 Honey Tree-12 Neem Tree-1 Palm Tree-1
4	233/2	Wet	0.53.0	1320	1.Kursith Begam W/o Abthulla Basha	-	Honey Tree-1 Neem Small Tree-2.
5	63/1	Wet	0.44.5	129	1.Indra Rani W/o Munisamy 2.Vijaya D/o Munisamy 3.Bhuvaneswari D/o Munisamy 4.Babu S/o Munisamy 5.Jayanthi D/o Munisamy 6.Ramesh S/o Munisamy 7.Deepa D/o Munisamy	-	Coconut -1
6	52	Wet	0.54.5	1495	1.Indra Rani W/o Munisamy 2.Vijaya D/o Munisamy 3.Bhuvaneswari D/o Munisamy 4.Babu S/o Munisamy 5.Jayanthi D/o Munisamy 6.Ramesh S/o Munisamy 7.Deepa D/o Munisamy	-	Coconut -22
7	53	Wet	0.17.0	106	1.Indra Rani W/o Munisamy 2.Vijaya D/o Munisamy 3.Bhuvaneswari D/o Munisamy 4.Babu S/o Munisamy 5.Jayanthi D/o Munisamy 6.Ramesh S/o Munisamy 7.Deepa D/o Munisamy	-	Coconut -2
8	54/1	Wet	0.35.0	777	1.Arumugam S/o Veerabathira Gounder	-	-
9	54/2	Wet	0.53.0	408	1.Sampath S/o Veerabathira Gounder 2.Alliyammal W/o Sampath	-	Coconut -7

S. No	Survey No.	Classification	Total Extent (hectares)	Extent of Land Acquisition Sq.Mt.	Owner/ Person interested Thiruvallur	Buildings in the field of land acquisition	No. of Trees in the field of land Acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
10	55/2	Wet	0.26.5	221	1.Rathinammal W/o Narasimma Gounder 2.Mailammal W/o Narasimma Gounder	-	Coconut -4
11	55/3	Wet	0.24.5	1126	1.Rathinammal W/o Narasimma Gounder 2.Mailammal W/o Narasimma Gounder	Sugar cane plant bed-1 Well pump set-1 Shed-1	Coconut-40 Mango Tree-1 Small Neem Tree-1
12	42/1	Wet	0.37.0	11	Govindaraj S/o Perumal Gounder	-	Coconut -5
13	42/3	Wet	0.36.0	695	Venkatesan @ Vengatesh S/o Perumal Gounder	-	Coconut -6
14	43/1	Wet	0.47.0	936	1.Devarajan S/o Munirathinam 2.Samikannu @ Loganathan S/o Murugesan Gounder	Borewell-1	Coconut-17
15	43/2	Wet	0.61.5	624	1.Devarajan S/o Munirathinam 2.Samikannu @ Loganathan S/o Murugesan Gounder	-	Coconut-15
Total			—	9272			
Dry Lands							
1	234/1	Dry	0.04.5	450	1.Ajimabee W/o Abdul Vaheeth	-	Eucalyptus-3 Coconut -7 Echamaram-2
2	234/2	Dry	0.88.5	3548	1.Ajimabee W/o Abdul Vaheeth	Well-1	Eucalyptus-1 Neem Tree-5 Coconut -27 Small Coconut -2 Tamarind Tree-2
3	234/3	Dry	0.18.0	1232	1.Ajimabee W/o Abdul Vaheeth	-	Coconut -8
4	236/2A	Dry	0.37.0	2090	1.Govindammal S/o Kannaiyan 2.Dharmalingam S/o Kannaiyan 3.Sarawathi D/o Kannaiyan 4.Muthulingam S/o Kannaiyan 5.Sivalingam S/o Kannaiyan 6.Sarala D/o Kannaiyan 7.Amarthalingam S/o Kannaiyan	-	Eucalyptus-1 Neem Tree-1 Coconut -11 Small Coconut -3 Karuvelam-Small-1 Papaya-1 Divine Tree-1

S. No	Survey No.	Classification	Total Extent (hectares)	Extent of Land Acquisition Sq.Mt.	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	No. of Trees in the field of land Acquisition
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
5	238/3	Dry	0.43.0	47	1.Seenan S/o Ramasamy Goundar, 2.Chinnakulathai S/o Ramasamy Goundar 3.Puttan @ Murugesan S/o Ramasamy Goundar 4.Ravi S/o Muniyan	-	-
6	67/2	Dry	0.39.0	366	1.Kesavan @ Sankaran S/o Ramalinga Goundar	Well Pump set Room-1 Bath Room-1 Hut-1	Coconut -17 Neem Tree-1 Divine Tree-2 Almond Tree-1 Coconut -38
7	51/1A	Dry	0.43.5	1165	Govindaraji S/o Arjunan Goundar	-	-
8	51/1C	Dry	0.51.5	1115	Govindaraji S/o Arjunan Goundar	-	-
Total				10013			

VILLAGE : KILPATTI

S. No	Survey No.	Classification	Total Extent (Hectares)	Extent of Land Acquisition Sq.Mt.	Owner/ Person interested Thiruvallargal	Buildings in the field of land acquisition	No. of Trees in the field of land Acquisition
1	11	Dry	0.14.00	386	1.Jayakuma S/o. M.K.Jalakanda Acheri 2. Subramani S/o. M.K.Jalakanda Acheri	-	Coconut -1
2	9/1	Dry	0.10.50	61	Sampathkumar S/o. Kanagaraj	-	Coconut -3
Total				447			

ABSTRACT

S. No.	Village	Classification	Extent of Land Acquisition Sq. Mts.
(1)	(2)	(3)	(4)
1.	Melpatti Village	Wet lands	9272 Sq.mts
		Dry lands	10013 Sq. mts.
2.	Kilpatti Village	Dry lands	447 Sq. mts.
Total			19.732 Sq. mts.

Total Extent of Wet and Dry Lands to be acquired 19732 Sq. mts.

Amendment to Notification

[G.O. (D). No. 18, Highways and Minor Ports (HN.2),
24th January 2020, தை 10, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HWMP/119/2020.—The following Amendment is issued to G.O.(D) No. 28, Highways and Minor Ports (HN2) Department, dated 25-2-2019 and the Notification

No.II(2)/HWMP/216/2019 published at page 305 of Tamil Nadu Government Gazette Extraordinary No.11, Part—II Section 2, dated 13-3-2019.

AMENDMENT

In the appendix Notification of G.O.(D) No. 28, Highways and Minor Ports (HN2) Department, dated 25-2-2019 under the heading SCHEDULE Erode District, Bhavani Taluk, Odathurai Village for the existing details of trees and structures in the Serial No.33, the following details of trees and structures etc., shall be substituted.

Sl. No.	Acquisition extent (in sq.mtrs)	Details of trees and structures etc.,
---------	---------------------------------	---------------------------------------

33	706	Silk Cotton Trees – 2 Nos. Teak Wood Trees – 1 No.
----	-----	---

K. MANIVASAN,
Principal Secretary to Government (FAC).

HOME DEPARTMENT
(SC)

Award of the Police Medal for Distinguished Service and Police Medal for Meritorious Service on the Occasion of the Independence Day, 2019.

[Letter No. HSC. 1/646-12/2019, Home (S.C),
30-1-2020]

No.II(2)/HO/120/2020.—The following Notification of the Government of India President's Secretariat, New Delhi, the 15th August, 2019 is republished:-

No.174-Pres/2019 - The President is pleased to award the President's Police Medal for Distinguished Service on the occasion of the Independence Day, 2019 to the under mentioned officers:-

xx	xx	xx
xx	xx	xx

Shri Shankar Jiwai,
ADGP/ CVO,
TNCMPF,
Aavin, Chennai,
Tamil Nadu - 600 035.

Shri K. Sabarinathan,
Sub-Inspector of Police,
Police Recruit School,
Coimbatore,
Tamil Nadu - 641 018.

xx	xx	xx
xx	xx	xx

2. These awards are made under Rule 4 (ii) of the rule governing the grant of President's Police Medal for Distinguished Service.

P. PRAVEEN SIDDHARTH,
Officer on Special Duty.

S.K. PRABAKAR,
Additional Chief Secretary to Government.

[Letter No. HSC. 1/646-12/2019, Home (S.C),
30-1-2020.]

No.II(2)/HO/121/2020.—The following notification of the Government of India President's Secretariat, New Delhi, the 15th August, 2019 is republished:-

No.175-Pres/2019 - The President is pleased to award the Police Medal for Meritorious Service on the occasion of the Independence Day, 2019 to the under mentioned officers:-

xx	xx	xx
xx	xx	xx

Shri T.Jeyachandran,
Superintendent of Police,
Sivagangai District,
Tamil Nadu, 630 561.

Shri A.Yakkoob,
Deputy Superintendent of Police,
Q Branch CID,
Chennai, Tamil Nadu-600 004.

Shri S.Unnikrishnan,
Deputy Superintendent of Police,
V & AC, Ramanathapuram,
Tamil Nadu, 623 503.

Shri V.V.Thirumal,
Deputy Superintendent of Police,
Tindivanam Sub-Division, Villupuram,
Tamil Nadu,605 602.

Shri G.V.Kirushnaa Raajan,
Deputy Superintendent of Police,
V & AC, Krishnagiri,
Tamil Nadu, 635 115.

Shri N.Lavakumar,
Deputy Superintendent of Police,
V & AC, Chennai City-II,
Tamil Nadu, 600 016.

Shri C.Dhatchinamoorthy,
Deputy Superintendent of Police,
Vigilance And Anti-Corruption,
Ooty, Tamil Nadu, 643 001.

Shri K. Govindaraju,
Assistant Commandant,
TSP V Battalion, Avadi,
Tamil Nadu, 600 109.

Shri N. Arulmani,
Inspector of Police,
Special Branch, CID,
Chennai, Tamil Nadu, 600 004.

Shri R. Paravasuthevan,
Inspector of Police,
Pudukottai Town PS,
Pudukottai, Tamil Nadu, 622 001.

Shri R.Thomas Jesudason,
Inspector of Police,
Chennai Central Railway Police Station,
Chennai, Tamil Nadu, 600 001.

Shri V.Srinivasan,
Inspector of Police,
CCB, Greater Chennai Police,
Tamil Nadu, 600 007.

Shri G.Soundararajan,
Inspector of Police,
Chengalpattu Town PS,
Kancheepuram,
Tamil Nadu, 603 001.

Shri K.Balachandar,
Sub-Inspector of Police,
SB CID, Salem City,
Tamil Nadu, 636 005.

Smt. M. Mallika,
Women Sub-Inspector of Police,
CCB, Greater Chennai Police,
Tamil Nadu, 600 007.

Shri S. Panneerselvam,
Special Sub-Inspector of Police,
V & AC, Cuddalore,
Tamil Nadu, 607 001.

Shri J. Sunny Zachariah,
Special Sub-Inspector of Police,
Security Branch CID,
Chennai, Tamil Nadu - 600 028.

Shri H. Shagul Hammed,
Special Sub-Inspector of Police
V & AC, Coimbatore,
Tamil Nadu - 641 030.

Shri E. Kumaravel,
Special Sub-Inspector of Police,
Security Branch CID,
Chennai, Tamil Nadu - 600 028.

Shri C.J. Raja,
Special Sub-Inspector of Police,
Special Branch,
Thanjavur, Tamil Nadu - 613 010.

Shri M. Sonai,
Special Sub-Inspector of Police,
Thilagar Thidal Traffic Range,
Madurai City,
Tamil Nadu - 625 001.

xx xx xx
xx xx xx

2. These awards are made under rule 4(ii) of the rule governing the grant of Police Medal for Meritorious Service.

P. PRAVEEN SIDDHARTH,
Officer on Special Duty.

S.K. PRABAKAR,
Additional Chief Secretary to Government.

Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at Karimangalam in Dharmapuri District under the Tamil Nadu Civil Courts Act.

[G.O.Ms.No.67, Home (Cts-III), 30th January 2020,
தை 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HO/122/2020.—In exercise of the powers conferred by the first paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the number of District Munsifs to be appointed under the said Act for Dharmapuri District as SIX with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Karimangalam.

NOTIFICATION – II.

[G.O.Ms.No.67, Home (Cts-III), 30th January 2020,
தை 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HO/123/2020.—In exercise of the powers conferred by the second paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras hereby fixes the number of District Munsifs to be appointed for the District Munsif's Court at Karimangalam in Dharmapuri District as ONE with effect from the date on which the District Munsif assumes charge of that Court.

NOTIFICATION – III.

[G.O.Ms.No.67, Home (Cts-III), 30th January 2020,
தை 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HO/124/2020.—In exercise of the powers conferred by Section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu hereby directs that in the District of Dharmapuri the Subordinate Judge's Court at Harur shall cease to have original jurisdiction over the District Munsif's Court at Karimangalam and the Subordinate Judge's Court at Palacode shall have and exercise original jurisdiction over the District Munsif's Court at Karimangalam, in addition to its existing jurisdiction with effect on and from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Karimangalam.

Constitution to District Munsif-cum-Judicial Magistrate Court at Karimangalam in Dharmapuri District under the code of Criminal Procedure.

[G.O.Ms.No.68, Home (Cts-III), 30th January 2020,
தை 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HO/125/2020.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu after consultation with the High Court, Madras hereby establishes a Court of Judicial Magistrate at Karimangalam in Dharmapuri District.

Appointment as Special Public Prosecutor for conducting trial cases in Tirunelveli District under the Scheduled Castes & Scheduled Tribes (Prevention of Atrocities) Act.

[G.O.(D) No. 232, Home (Cts VIA), 5th February 2020, தை 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HO/126/2020.—In exercise of the powers conferred under Section 15 of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (Central Act 33 of 1989), the Governor of Tamil Nadu hereby appoints Thiru. D. Rajaprabakaran, S/o. Durairaj, 35A, 2nd cross Street, 80 feet road, Rahmath Nagar, Tirunelveli-11, as Special Public Prosecutor for the purpose of conducting cases in the Court of the 2nd Additional District Court, Tirunelveli District under Section 14 of the said Act, on tenure basis for a period of three years from the date of taking charge of his appointment, subject to observance of existing terms and conditions of appointment.

S.K. PRABAKAR,
Additional Chief Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

Constitution of Committee for fixation of Minimum Rates of Wages for the Employment in Home Textiles, that is say, Bed room Textiles, Bath room Textiles, Living room Textiles, Decorative Textiles, Kitchen Textiles and the like items under the Minimum Wages Act.

[G.O.(D) No. 58, Labour and Employment (J2), 30th January 2020, தை 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/127/2020.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 5 read with Section 9 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948), the Governor of Tamil Nadu hereby appoints a committee consisting of the following Members to hold enquiries and advise the state Government in respect of fixation of minimum rates of wages for the employment in Home Textiles, that is to say, Bed room Textiles, Bath room Textiles, Living room Textiles, Decorative Textiles, Kitchen Textiles and the like items:-

Independent Persons:-

- | | |
|---|------------|
| (1) The Joint Commissioner of Labour, Dindigul | Chairman. |
| (2) The Assistant Commissioner of Labour (Enforcement), Dindigul | Secretary. |
| (3) The Assistant Director, Economics and Statistics Department, Coimbatore District. | Member. |

Employers' Representatives:-

- | | |
|--|--------|
| (1) Dr. K. Venkatachalam, Chief Advisor, Tamil Nadu Spinning Mills Association, Door No.2, Modern Nagar, Karur Road, Dindigul-624 001. | Member |
|--|--------|

- | | |
|--|--------|
| (2) Thiru V. Ashok Ramkumar, Managing Director, Asian Fabricx Pvt Ltd, Confederation of Indian Industry, No.21A, Ramanujan Nagar, Karur. | Member |
|--|--------|

- | | |
|---|---------|
| (3) Thiru M. Britto, Chairman, Madurai Textile Exporters and Manufacturers Association, 16/1, Panthadi Cross Street, Madurai-625 001. | Member. |
|---|---------|

Employees' Representatives:-

- | | |
|---|---------|
| (1) Thiru K. Manickam, President, Cotton Mills Sector, Anna Thozhirsanga Peravai (ATP), 42/C/10, Velampalayam Thoppampatti Post, Rasipuram Taluk, Namakkal-637 406. | Member. |
|---|---------|

- | | |
|--|---------|
| (2) Thiru K.R. Thangaraju, Indian National Trade Union Congress, 175, Komarapalayam Post, Nathakadaiyur Via., Erode-638 108. | Member. |
|--|---------|

- | | |
|--|---------|
| (3) Thiru S. Maadasamy, Bharathiya Mazdoor Sangh, No.272, Trichy Mainroad, Mayanur, Mayanur Post, Krishnarayapuram Taluk, Karur-639 108. | Member. |
|--|---------|

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.

சொடேசியா இந்தியா பிரைவேட் லிமிடெட்

[அரசாணை (ப) எண்.43, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/128/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம் தபால்மேடு கிராமத்தில் இயங்கி வரும் சொடேசியா இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் சொடேசியா இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்தது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை, சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்சங்கப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

(1) கோரிக்கை எண்.1

01-11-2017 தேதியிட்ட நிர்வாகத்தின் 9A அறிவிப்பு சட்ட விரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று அறிவித்து 9A அறிவிப்பு இரத்து செய்யப்பட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

(1) கோரிக்கை எண்.2

ஷிப்டு நேரத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'A' ஷிப்டு நேரம் காலை 7.00 முதல் மாலை 3.30 மணி வரையிலும் 'B' ஷிப்டு நேரம் மாலை 3.30 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையிலும் உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

எசியன் ரெப்ரோகிராபிக்ஸ் (பி) லிட்., சென்னை.

[அரசாணை (ப) எண்.87, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 4 பிப்ரவரி 2020, தை 21, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/129/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, எசியன் ரெப்ரோகிராபிக்ஸ் (பி) லிட்., சென்னை என்ற நிர்வாகத்திற்கும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி எசியன் ரெப்ரோ கிராபிக்ஸ் (பி) லிட்., என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினா 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்சங்கப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்சங்கப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

"ஊதிய உயர்வு குறித்த தொழிற்சங்க நிபந்தனையில் உள்ள போது எவ்வித முன்னனுமதியோ, முன்னறிவிப்போ ஏதுமில்லாமல், நியாயமான காரணமும் ஏதுமில்லாமல் நிர்வாகம் ஆலையை மூடிய செயலானது தொழிற்சங்கம் சட்டம் 1947-ன்படி பிரிவு 33-க்கு எதிரான செயல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மனுதாரர் தொழிற்சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா?" ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை.

[அரசாணை (டி) எண்.726, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 10 டிசம்பர் 2019, காந்திதிகை 24, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/130/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர் தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினா 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு S. பிரகாஷ் (ப.எண். C 24923), ஓட்டுனருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை ஒரு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 25-08-2015 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி லிமிடெட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண்.31, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 23 ஜனவரி 2020, தை 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/131/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி லிமிடெட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினா 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு எம். ஜஸ்டீஸ்ராஜ், நடத்துநரின் (பணி எண்.9329) ஊதியத்தை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று (03) வருடங்களுக்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 22-08-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.32, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 23 ஜனவரி 2020, தை 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/132/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு எம். ரமேஷ், ஓட்டுநரின் (பணி எண்.9852) ஊதியத்தை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று (03) வருடங்களுக்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 6-8-2016 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.33, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 23 ஜனவரி 2020, தை 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/133/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி லிமிடெட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை திருநெல்வேலி

தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு H. ராஜாசிங், ஓட்டுநரின் (பணி எண் 9620) ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று (3) வருடத்திற்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 20-2-2018 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை

[அரசாணை (டி) எண்.37, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 24 ஜனவரி 2020, தை 10, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/134/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை என்ற நிர்வாகத்திற்கும் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திருமதி எல். மஞ்சளாதேவி, கிளை மேலாளருக்கு ஐந்து ஆண்டுகள் ஊதிய உயர்வு திரண்ட பயனுடன் நிறுத்தம் (Stoppage of increment for 5 years with cumulative effect) செய்து நிர்வாகம் வழங்கிய 26-10-2018 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், (கும்பகோணம் கோட்டம்) நாகை மண்டலம்

[அரசாணை (பி) எண்.38, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 27 ஜனவரி 2020, தை 13, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/135/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், (கும்பகோணம் கோட்டம்) என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், கும்பகோணம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

(1) தாவா-1 (ந.க.எண்.115/2018)

திரு R. மனோகரன், பதிவுரு எழுத்தர் (பழைய பணி எண்.79, MO 104, புதிய பணி எண்.79 AD 1020) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருடம் தொடர்ச்சியாக நிறுத்தம் செய்து நிர்வாகம் பிறப்பித்த 25-10-2002 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(2) தாவா-2 (ந.க.எண்.116/2018)

திரு R. மனோகரன், பதிவுரு எழுத்தரின் (பழைய பணி எண்.79, MO 104, புதிய பணி எண்.79 AD 1020) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று வருடம் தொடர்ச்சியாக நிறுத்தம் செய்து நிர்வாகம் பிறப்பித்த 18-4-2003 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(3) தாவா-3 (ந.க.எண்.117/2018)

திரு R. மனோகரன், பதிவுரு எழுத்தரின் (பழைய பணி எண்.79, MO 104, புதிய பணி எண்.79 AD 1020) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருடம் தொடர்ச்சியாக நிறுத்தம் செய்து நிர்வாகம் பிறப்பித்த 28-2-2007 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

ஆர்கிட் கெமிக்கல்ஸ் & பார்காசூட்டிகல்ஸ் லிமிடெட், ஆலத்தூர்.

[அரசாணை (ப) எண்.42, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/136/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் இயங்கி வரும் ஆர்கிட் கெமிக்கல்ஸ் & பார்காசூட்டிகல்ஸ் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் ஆர்கிட் கெமிக்கல்ஸ் & பார்காசூட்டிகல்ஸ் எம்ப்ளாய்ஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

2014-ஆம் ஆண்டிற்கு நிர்வாகத்தால் ஊதிய உயர்வு மறுக்கப்பட்ட கீழ்க்காணும் 11 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

வ.எண்.	பெயர்	தொ.எண்.
(1)	(2)	(3)
1.	R. சதாசர்	308
2.	S. செல்வம்	360
3.	V. செல்லப்பா	427
4.	G. ஞானவேல்	118
5.	J. லாரன்ஸ்கெட்சன்	057
6.	S. பாலாஜி	1085
7.	A. லக்ஷ்மிநாராயணன்	887
8.	N. லக்ஷ்மிபதி	909
9.	D. சதீஷ்பாபு	1222
10.	S. காமராஜ்	2067
11.	பக்திராம் தாபா	0089

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், (கோவை) லிமிடெட், ஈரோடு

[அரசாணை (டி) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி2)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/137/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

திரு சி. கனகராஜ் (பணி எண்.C43593), ஓட்டுனருக்கு நிர்வாகம் வழங்கிய 30-08-2016 ம் தேதியிட்ட உத்தரவில் - தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட நாட்களான 25-6-2016 மற்றும் 26-6-2016 ஆகிய இரு நாட்களையே குறிப்பிட்ட தண்டனையாக கருதி வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம், எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.45, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/138/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

கோரிக்கை எண்.1

திரு த. பன்னீர்செல்வம், தொழில்நுட்ப பணியாளர் (பணி எண். J01829) 26-2-2015-ஆம் தேதி முதல் 08-03-2015ம் தேதி வரை 11 நாட்களுக்கு மருத்துவ சான்றுடன் விடுப்பு விண்ணப்பித்த விடுப்பு முடிவற்ற மருத்துவ தகுதி சான்றுடன் 9-3-2015ஆம் தேதி அன்று பணிக்கு சேர சென்ற போது பணி வழங்க மறுத்த நாட்களை பணி நாட்களாக கருத வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

திரு த. பன்னீர்செல்வம், தொழில்நுட்ப பணியாளர் (பணி எண். J01829) ஈரோடு, தொழிலாளர் அலுவலர் முன்னிலையில் பிரிவு 2K-ன் கீழ் தாக்கல் செய்த ந.க.எண். 294/2015 மனுவின் மீதான பேச்சுவார்த்தை ஈரோடு தொழிலாளர் அலுவலர் முன்னிலையில் நிலுவையில் இருந்தபோது ஈரோடு, தொழிலாளர் அலுவலரின் (தொழிலாளர் உதவி ஆணையர்) அனுமதியின்றி நிர்வாகம் 30.06.2015ஆம் தேதி பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம், எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட், சேலம்.
[அரசாணை (டி) எண்.46, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/139/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்

கழகம் (சேலம்) லிமிடெட், சேலம் என்ற நிர்வாகத்திற்கும், சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

திரு M.S. செல்வகுமார், என்ற நடத்துனருக்கு ஊதிய உயர்வை 1 வருட காலத்துக்கு திரண்ட பயனுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 28-10-2017 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து, அதற்கான பண்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம், எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை.

[அரசாணை (டி) எண்.47, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/140/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது தொழிலாளர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

கோரிக்கை எண்.1

திரு D. சரவணகுமார், (பணி எண்.018730) தொழில்நுட்ப பணியாளருக்கு நிர்வாகம் வழங்கிய 9-5-2017-ஆம் தேதியிட்ட

உத்தரவில் ரூ.100/- அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது என்றும், மேற்படி உத்தரவுப்படி ஜூன் மாத சம்பளத்தில் ரூ.100/-ஐ பிடித்தும் செய்துள்ளதை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

திரு D. சரவணகுமார், (பணிஎண் 018730) தொழில்நுட்ப பணியாளருக்கு வழங்க வேண்டிய 3-ஆம் கட்ட ஆய்வுப் பலனை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 48, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/141/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர் தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் அனுப்பப்பட்ட வேண்டும் என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண். 1

திரு, A. ராமு, ஓட்டுனருக்கு (பணி எண் 017259) நிர்வாகம் பிறப்பித்த 10-4-2014 தேதியிட்ட உத்தரவுப்படி ரூ.200/- அபராதம் விதித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

திரு, A. ராமு, ஓட்டுனருக்கு (பணி எண் 017259) நிர்வாகம் பிறப்பித்த 18-7-2014 தேதியிட்ட உத்தரவுப்படி ரூ.317/- அபராதம் விதித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 3

திரு, A. ராமு, ஓட்டுனருக்கு (பணி எண் 017259) நிர்வாகம் பிறப்பித்த 1-7-2016 தேதியிட்ட உத்தரவுப்படி ரூ.200/-

அபராதம் விதித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 4

திரு, A. ராமு, ஓட்டுனருக்கு (பணி எண் 017259) நிர்வாகம் பிறப்பித்த 20-8-2016 தேதியிட்ட உத்தரவுப்படி ரூ.100/- அபராதம் விதித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

S3576, பாண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், பாண்டமங்கலம், நாமக்கல் மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 49, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/142/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக S3576, பாண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், பாண்டமங்கலம், நாமக்கல் மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும் சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் அனுப்பப்பட்ட வேண்டும் என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு, R. சீனிவாச பிரபு, என்பவருக்கு 1-8-2002 முதல் பணி நிரந்தரம் செய்து 1-7-2015 முதல் செயலாளர் பணிக்கு பதவி உயர்வு கொடுத்து காலமுறை சம்பளம், சலுகைகள், பண்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மோகன் புரவரீஸ் & டிஸ்ட்ரீலரீஸ் லிமிடெட், வேதநாராயணபுரம்.

[அரசாணை (டி) எண் 52, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/143/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம், வேதநாராயணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மோகன் புரவரீஸ் & டிஸ்ட்ரீலரீஸ் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் அனுப்பப்பட்ட வேண்டும் என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

திரு. S. லோகநாதன் (தொ.எண்.274) திரு. V. சதாசிவம், (தொ.எண்.5115) திரு. K. இளமுருகன், (தொ.எண்.5125). திரு. M. ராமன், (தொ.எண்.156), மற்றும் K. கன்னியப்பன் (தொ.எண்.144). ஆகிய தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன் குளத்தில் அமைந்துள்ள (19.5 MW Wind Mill) என்ற காற்றாலை தொழிற்சாலைக்கு பணியிடமாற்றம் செய்து வழங்கிய 20-4-2018 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் செங்கல்பட்டிலுள்ள தொழிற்சாலையிலேயே பணி வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.2

திரு. S. லோகநாதன் (தொ.எண்.274), திரு. V. சதாசிவம், (தொ.எண்.5115) திரு. K. இளமுருகன், (தொ.எண்.5125). திரு. M. ராமன். (தொ.எண்.156), மற்றும் K. கன்னியப்பன் (தொ.எண்.144) ஆகிய தொழிலாளர்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நான் முதல் மீண்டும் செங்கல்பட்டு தொழிற்சாலையில் பணி வழங்கப்படும் நாள் வரை ஊதியம் மற்றும் இதர அனைத்து சலுகைகளுடன் பணி வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை.

[அரசாணை (ப) எண் 54, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/144/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழகம், என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. கே.பி. யுவராஜ், என்ற ஓட்டுநருக்கு (பணி எண்.டி15567) ஆண்டு ஊதிய உயர்வை மூன்று வருட காலம் தொடர்விளைவுடன் தள்ளி வைத்து (increment postponed for three years with cumulative effect) நிர்வாகம் பிறப்பித்த 5-3-2011 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், மற்றும் அவர் தற்காலிக பணிநீக்கத்திலிருந்து நாட்களை பணிக்காலமாக கருதி உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (ப) எண் 55, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 28 ஜனவரி 2020, தை 14, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/145/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. E. லட்சுமிகாந்த் பாலாஜி, தினக்கூலி நடத்துநரை (பணி எண்.சி57901) மாதாந்திர ஊதியத்தில் நிர்ணயம் செய்த பிறகு அவரது ஆண்டு ஊதிய உயர்வினை 3 ஆண்டுகள் தொடர்விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 17-3-2017 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், பல்லவன் சாலை, சென்னை.

[அரசாணை (ப) எண் 59, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 30 ஜனவரி 2020, தை 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/146/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், (சும்பகோணம்) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. S. ராஜா, ஓட்டுநர் உடன் நடத்துனரின் (கணினி எண்.33311) வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று வருடத்திற்கு தொடர்விளைவுடன் நிறுத்தி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 4-8-2014 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம். எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PUBLIC DEPARTMENT

Appointment of Census Officers under the Census Act, 1948.

[G.O.Ms. No. 101, Public (Law Officers), 1st February 2020, தை 18, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/PU/147/2020.—Under sub-section (2) of Section 4 of the Census Act, 1948 (Central Act XXXVII of 1948), read with rule 3 of the Census Rules, 1990, and amended, the Governor of Tamil Nadu hereby appoints the Officers specified in column (2) of the Tables 1,2,3 and 4 below to be "Census Officers" for the Census, 2021 and their designations and local areas shall be as specified in the corresponding entries in columns (1) and (3), respectively, thereof:-

TABLE-1

District, Sub-Division And Taluk Level Appointments

Designation (1)	Officers (2)	Local Area (3)
Principal Census Officer	District Collectors	District concerned (except the areas falling under Municipal Corporation limits)
District Census Officer	District Revenue Officers	District concerned (except the areas falling under Municipal Corporation limits)

Additional District Census Officer	(a) District Forest Officers (b) Regional Directors of Municipal Administration (RDMA)	All reserved forests (with or without habitation) under their respective jurisdictions Respective jurisdictions
Deputy District Census Officer	(a) Chief Educational Officers (b) District Project Officers (ICDS) (c) Assistant Directors (Panchayats) (d) Assistant Directors (Town Panchayat) (e) District Elementary Education Officers (f) Personal Assistants (General)	Respective jurisdictions Respective jurisdictions Respective jurisdictions
Assistant District Census Officer	Tahsildars (at District Collectorate)	Assisting the PCO for the respective jurisdictions
Sub-Divisional Census Officer	Sub Collectors/ Revenue Divisional Officers	Respective jurisdictions
Charge Officer	Tahsildars	Respective jurisdictions and the Town Panchayats under their Taluk
Additional Charge Officer	(a) Block Development Officers (b) Executive Officers (Town Panchayat)	Respective jurisdictions.
Assistant Charge Officer	Deputy Tahsildars	Respective jurisdictions.

TABLE-2

Greater Chennai Corporation Appointments

Designation (1)	Officers (2)	Local Area (3)
Principal Census Officer	Commissioner of Greater Chennai Corporation	Greater Chennai Corporation
City Census Officer	Deputy Commissioner of Greater Chennai Corporation	

Additional City Census Officer	a) Revenue Officers (Greater Chennai Corporation)	Assisting the PCO for the Greater Chennai Corporation	Town Census Officer	Executive Officers of Cantonment Boards	Respective Cantonment Boards
	(b) Assistant Revenue Officers (Greater Chennai Corporation)		Town Census Officer	Executive Officers of Townships	Respective Townships

Zonal Census Officer	Assistant Commissioners/ Zonal Officers (Zones of Greater Chennai Corporation)	Respective zones
----------------------	--	------------------

Assistant Zonal Census Officer	Assistant Revenue Officers (Zones of Greater Chennai Corporation)	Assisting the zonal Census Officers for the respective zones
Ward Census Officer	Assistant Engineer / Assessor/ Sanitary Inspector	Respective divisions/wards

TABLE-4

Special Charge Officer Appointments

<i>Designation</i>	<i>Officers</i>	<i>Local Area</i>
(1)	(2)	(3)
Special Charge Officer	(a) Officers Commanding Army, Navy, Air Force, OTA & Coast Guard establishments (b) Officers, Commanding Para Military forces such as CRPF, CISF, ITBP, NSG, NDRF, BSF etc., (c) Officers, Commanding Ordnance Factories, Heavy Vehicles Factories and Ordnance Depot	Respective jurisdictions
Special Charge Officer	(d) General Manager, Southern Railway (Integral Coach Factory, Perambur and Railway workshop, Golden Rock, Trichy) (e) Chairman, Port Trust (Chennai, Ennore & Tuticorin) (f) Officer in charge of Nuclear complex at Kalpakkam and Koodankulam and Heavy Water Plant, Thoothukkudi (g) Officer in charge of ISRO unit at Mahendragiri (h) Officers in charge of CPCL, ONGC plants, etc., (i) Officers in charge of any other special charges identified by the PCO	Respective jurisdictions

TABLE-3

City, Town and Ward Level Appointments

<i>Designation</i>	<i>Officers</i>	<i>Local Area</i>
(1)	(2)	(3)
Principal Census Officer	Commissioners of Municipal Corporations (except Greater Chennai Corporation)	Corporation of Madurai, Thirunelveli, Coimbatore, Tirchirappalli, Salem, Erode, Tiruppur
City Census Officer	Deputy Commissioners of Municipal Corporations (except Greater Chennai Corporation)	Thoothukudi, Vellore, Dindigul, Thanjavur, Nagercoil, Hosur and Avadi
Additional City Census Officer	Assistant Commissioners at Municipal Corporation HQs	Assisting the PCO for the respective Corporations
Assistant City Census Officer	Assistant Revenue Officer at Municipal Corporation HQs	
Zonal Census Officer	Assistant Commissioners/ Zonal Officers (except Greater Chennai Corporation)	Respective zones
Town Census Officer	Commissioners of Municipalities	Respective towns
Additional Town Census Officer	Town Planning Officers of Municipalities	Assisting the Town Census Officers for the respective towns

2. In exercise of the powers conferred by sub-section (4) of Section 4 of the Census Act, 1948 (Central Act, XXXVII of 1948), the Governor of Tamil Nadu hereby delegates the power to,-

(i) the Principal Census Officers to appoint other Census Officers in order to assist the census work, if they think fit, within the local areas specified against them in TABLES 1 to 3 above; and

(ii) the Charge officers to appoint Supervisors and Enumerators within the local areas specified against them in the TABLE 1 above as and when directed by the Director of Census Operations, Tamil Nadu.

3. Under Sub-section (1) of Section 6 of the Census Act, 1948 (Central Act XXXVII of 1948), the Governor of Tamil Nadu hereby Appoints, the Census Officers appointed in paragraph 1 above, for the purposes of the said sub-section (1) of that Section.

4. Under Section 7 of the Census Act, 1948 (Central Act XXXVII of 1948), the Governor of Tamil Nadu hereby Appoints the Census Officers appointed in paragraph 1 above, who may, by written order, call upon the persons referred to in clauses (a) to (c) of that Section within the local area over which he has jurisdiction to give such assistance for taking census of the persons in that local area.

P. SENTHILKUMAR,
Principal Secretary to Government (Fac.)

**TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS
DEPARTMENT**

**Archaeology Protection Monument Governor Maligai
in Sathangudi Village, Tharangambadi Taluk,
Nagapattinam District under the Tamil Nadu Ancient
and Historical Monuments and Archaeological Sites
and Remains Act.**

[G.O. Ms.No. 195, Tourism, Culture & Religious Endowments
(MA-2), 23rd December 2019, மார்கழி 7, விகாரி, திருவள்ளூர்
ஆண்டு-2050.]

No.II(2)/TCRE/148/2020:—In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the ancient Monument specified in the Schedule to be a protected Monument, the intention of the Same having been previously published as required under sub-section (1) of Section 3 of the said Act.

THE SCHEDULE

1. State	Tamil Nadu
2. District	Nagapattinam
3. Taluk	Tharangambadi
4. Village Number and Name	35/Sathangudi
5. Name of the Monument	Governor Maligai
6. Location	Tranquebar Beach Road

7. Revenue Survey Number in which monument exist	Old No. 104A-11B, New No.244-8
8. Total extent	0.26.5 Ares
9. Area required for protection	244-8 0.26.5 Ares
(a) Revenue Survey Number	Salt and Customs Office
(b) Extent	
(c) Ownership	
10. Area required for Approach road	222 0.14.0 Ares
(a) Revenue Survey Number	Town panchayat Road
(b) Extent	
(c) Ownership	

11. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	244-4	Government Post Office
South	222	Town Panchayat Road
East	244-7	Pillaiyar Koil (Hindu Religious & Charitable Endowments Department)
	244-4	Government Post Office
West	244-3	Tamil Evangelical Lutheran Church (TELC)

[அரசாணை (நிலை) எண் 195, சுற்றுலா, பண்பாடு (ம)
அறிவிக்கைகள் (அதொ-2)த் துறை, 23 டிசம்பர் 2019,
மார்கழி 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

அறிவிக்கை

1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள், எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ்க்கண்ட உள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ் முன்னர் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பழங்கால நினைவுச் சின்னத்தினை பாதுகாக்கப்பட்ட சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை

1. மாநிலம்	தமிழ்நாடு
2. மாவட்டம்	நாகப்பட்டினம்
3. வட்டம்	தரங்கம்பாடி
4. கிராம எண்/பெயர்	35, சாத்தாங்குடி
5. நினைவுச் சின்னத்தின் பெயர்	கவர்னர் மாளிகை
6. அமைவிடம்	தரங்கம்பாடி கடற்கரை சாலை
7. இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	பழைய எண் 104-A-11B, புதிய எண் 244-8
8. மொத்த பரப்பு	0.26.5 ஏர்ஸ்

9. பாதுகாக்க தேவைப்பகின்ற பரப்பு
அ. வருவாய் நில அளவை எண்
ஆ. பரப்பு
இ. உரிமத்துவம்
10. அணுகு சாலைக்கு தேவைப்படும்
பரப்பு.
அ. வருவாய் நில அளவை எண்
ஆ. பரப்பு
இ. உரிமத்துவம்

244-8
0.26.5 ஏர்ஸ்
உப்பு மற்றும் சுங்க
அலுவலகம்

222
0.14.0 ஏர்ஸ்
பேரூராட்சி சாலை

11. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை	வருவாய் நில அளவை எண்	உரிமத்துவம்
வடக்கு	244-4	அரசு அஞ்சலகம்
தெற்கு	222	பேரூராட்சி சாலை
கிழக்கு	244-7	பிள்ளையார் கோயில் (இந்து சமய அறநிலையத் துறை)
	244-4	அரசு அஞ்சலகம்
மேற்கு	244-3	தமிழ் இவான்ஜெலிக்கல் லூர்த்திரன் கிருத்துவ தேவாலயம் (TELC)

அஷோக் டோங்ரே,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.